



சுருக்கம்

கூட்டுறவு - மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குதல் மற்றும் அதன் ஒழுங்குமுறை விதிகள் - ஆணை வெளியிடப்படுகிறது.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சிசி1)த் துறை

அரசாணை (நிலை) எண்.88

நாள் : 21.10.2021

பிலவ வருடம், ஜப்பசி - 04

திருவள்ளூர் ஆண்டு, 2052

படிக்க :

1. 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள், நாள் 25.08.2021.
2. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கடிதம் எண்.49858/மவஜோ1, நாள் 21.09.2021.

ஆணை :

2021-2022-ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளோடு கீழ்க்கண்ட அறிவிப்பும் வெளியிடப்பட்டது :-

“கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குதல்”.

கூட்டுறவுத் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி தமிழ்நாட்டில் உள்ள 7,40,173 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் பயன் பெறுவர்.

2. மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பார்வை இரண்டில் படிக்கப்பட்ட கடிதத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் / சங்கங்கள் பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை மக்களுக்கு வழங்கி அவர்களின் கடன் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன என்றும், இதேபோல் மக்களின் நலன்காக்கும் பொருட்டு “கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீதம் குறைந்த வட்டியில் கடன்

வழங்கும்” திட்டத்தினை மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

❖ இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-

- குறைந்தபட்ச கடன் - ரூ.5,000/-
- அதிகபட்ச கடன் - ரூ.25,000/-
- வட்டி விகிதம் - 5 %
- கடனை திருப்பி செலுத்தும் கால அளவு - 120 நாட்கள்
- ரூ.5,000/- க்கு மொத்த வட்டி - ரூ.82.19 மட்டுமே
- ரூ.25,000/- க்கு மொத்த வட்டி - ரூ.411/- மட்டுமே

3. எனவே, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சரின் அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவிகித வட்டியில் கடன் வழங்குவதற்கான திட்டத்தினை (loan scheme) செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்திற்கான ஒழுங்குமுறை விதிகளுக்கும் (regulations) அரசின் ஆணையை வழங்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அரசினைக் கோரியுள்ளார்.

4. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்து, பின்வரும் காலங்களில் அரசின் உதவியைக் கோரக்கூடாது என்ற நிபந்தனைக்குட்பட்டு மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் கடன் வழங்குவதற்கான திட்டத்தினை (Loan Scheme) செயல்படுத்துவதற்கும் இந்த ஆணையின் இணைப்பில் உள்ள இத்திட்டத்திற்கான ஒழுங்குமுறை விதிகளுக்கும் (Guidelines) ஒப்புதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

// ஆளுநரின் ஆணைப்படி //

முகமது நசிமுத்தின்
கூட்டுதல் தலைமைச் செயலாளர்

பெறுநர்

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், சென்னை-10.

நகல் :-

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களின்

சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை-9.

நிதி(கூ.உ.(ம)நு.பா)த் துறை, சென்னை-9.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர்

பாதுகாப்பு (சிஜி)த் துறை, சென்னை-9.

இருப்புக் கோப்பு / உதிரி நகல்.

// ஆணைப்படி அனுப்பப்படுகிறது //

நிசிமுத்தின்
21/10/21
சிரிவு அலுவலர்
21.10.21

அரசாணை (நிலை) எண். 88, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (சிசி1)த்
துறை, நாள் : 21.10.2021-இன் **இணைப்பு**

கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு குறைந்த
வட்டியில் கடன் வழங்குவது குறித்த திட்டத்திற்கான ஒழுங்குமுறை விதிகள்
(regulations)

1. நோக்கம் (Purpose)

கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்களது அவசர
நிதித் தேவைகளுக்கும், தங்களது தொழிலை முன்னேற்றுவதற்கும், அதிக வட்டி
வசூலிக்கும் கந்து வட்டிக்காரர்களையே நாட வேண்டியுள்ளது. இவர்களை கந்து
வட்டியின் பிடியிலிருந்து மீட்டு, கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில்
கடன் வழங்குவதன் வாயிலாக, இவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு
வழிவகுக்கும்.

2. கடன் வழங்க வேண்டிய கூட்டுறவு வங்கி

இக்கடன்கள் மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளைகள் மூலம் மட்டுமே
வழங்கப்பட வேண்டும்.

3. தகுதி (Eligibility)

- ❖ ரூ.4000/-க்கும் குறைவான மாத வருமானம் உள்ள அனைத்து
கைம்பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட
பெண்கள்.
- ❖ விவாகரத்து பெற்ற பெண்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதி
இல்லை.
- ❖ கீழ்க்கண்ட தொழில்கள் மேற்கொள்ளும் கைம்பெண்கள் மற்றும்
ஆதரவற்ற விதவைகள் இக்கடன் திட்டத்தில் கடன் பெற
தகுதியுடையவராகின்றனர்.
 - ❖ தையற்கடை
 - ❖ இட்லி கடை
 - ❖ காய்கறி கடை
 - ❖ பழக்கடை
 - ❖ மீன்கடை
 - ❖ பூக்கடை
 - ❖ பால்கடை
 - ❖ துணி வியாபாரம்
 - ❖ கூடை முடைபவர்

போன்ற அதிக முதலீடு எதுவும் இல்லாமல் சிறு தொழில்களை செய்பவர்கள்.

- ❖ மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களுக்கு நிலையான தொழில் செய்யும் இடம் இல்லாதபட்சத்தில், அவர்கள் தங்களுடைய வசிப்பிட முகவரியை கொண்டு கடன் பெறலாம்.

4. இணை உறுப்பினர் (Associate Membership)

- ❖ மேற்குறிப்பிட்ட தொழில்களை மேற்கொள்ளும் நபர்கள், வங்கியால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை செலுத்தி இக்கடன் திட்டத்தில் இணை உறுப்பினர்களாக சேர்ந்துக் கொள்ளலாம்.

5. கடன் தொகை (Loan amount)

- ❖ இத்திட்டத்தின் கீழ் கடன்தாரரின் தேவைக்கேற்ப குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) மற்றும் அதிகபட்சமாக ரூ.25000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) வரை ஆயிரத்தின் மடங்கில் கணக்கிடப்பட்டு கடன் வழங்கப்படும்.

6. கடனை திரும்ப செலுத்தும் காலம் (Loan repayment period)

- ❖ கடன் பெற்ற தினத்திலிருந்து அதிகபட்சமாக 120 நாட்களுக்குள் மாதமிருமுறை அடிப்படையில் கடன் தொகை திரும்பிச் செலுத்தப்பட வேண்டும்.

7. வட்டி கணக்கீடு (Interest calculation)

- ❖ கடனுக்கான வட்டி 5 சதவீதம் (Flat) என்ற அளவில் 120 நாட்களுக்கு அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
- ❖ உதாரணமாக ரூ.5000/- கடன் தொகைக்கு, 5 சதவிகித வட்டியில், 120 நாட்களுக்கு கீழ்க்கண்ட விகிதத்தில் வட்டி வசூலிக்கப்படும்.

$$\text{ரூ.5000} \times (120/365) \times 5\% = \text{ரூ.82.19}$$

8. தவணைத் தொகை கணக்கீடு (Installment amount calculation)

- ❖ ரூ.5000/- கடன் தொகைக்கு, கடன்தாரர் ஒரு நாளில் செலுத்த வேண்டிய தவணைத் தொகை பின்வருமாறு கணக்கிடப்பட வேண்டும்.

$$\text{ரூ.5000} + 82.19 = \text{ரூ.5082.19} / 120 = \text{ரூ.42.35/- per day}$$
- ❖ மேற்படி நாளொன்றுக்கு கணக்கிடப்பட்ட தவணைத் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மாதமிருமுறை (fortnightly) தவணைத் தொகையினை பின்வருமாறு செலுத்த வேண்டும்.
- ❖ $\text{ரூ.42.35} \times 15 = \text{ரூ.635.25}$ (first fortnightly)
- ❖ $\text{ரூ.42.35} \times 15 = \text{ரூ.635.25}$ (second fortnightly) ஆக மொத்தம், மாதமொன்றுக்கு ரூ.1270.50 தவணைத் தொகை செலுத்த வேண்டும்.

9. அபராத வட்டி (Penal interest)

- ❖ கடன் தவணைக் காலமான 120 நாட்கள் முடிந்த பிறகும் கடன் தொகை நிலுவையில் இருக்கும்பட்சத்தில் கடன் நிலுவைக்கு வட்டியுடன் 1 சதவீதம் அபராத வட்டி வசூலிக்கப்படும் (5%+1%=6%).

10. தவணை தவறிய கடன்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் (Action to be taken for overdue loans)

- ❖ கடன்தாரர் தவணையை தொடர்ந்து செலுத்தாதபட்சத்தில், கிளை மேலாளர், கடன்தாரருக்கு தகுந்த அறிவிப்பு செய்ய வேண்டும். முதல் அறிவிப்பானது, மூன்றாவது தவணை தவறிய தினத்திலும், இரண்டாவது அறிவிப்பானது, பதிவுத் தபால் ஒப்புகை சீட்டுடன் முதல் அறிவிப்பு வெளியிட்ட 15 தினங்கள் கழித்தும், மூன்றாவது அறிவிப்பு பதிவுத் தபால் ஒப்புகை சீட்டுடன் முதல் அறிவிப்பு வெளியிட்ட 30 தினங்கள் கழித்தும் அனுப்ப வேண்டும்.
- ❖ மேற்காணும் 3 அறிவிப்புகளுக்குப் பிறகும், கடன்தாரர் கடனை முடித்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளாத நிலையில், கிளையின் மேலாளர், மேல் நடவடிக்கைக்காக தலைமையகத்தில் உள்ள வசூல் பிரிவிற்கு பரிந்துரைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

11. கடன் வசூல் (Loan collection)

- ❖ கடன்தாரர், தவணைத் தொகையை நேரடியாகவோ அல்லது வங்கியால் நியமனம் செய்யப்பட்ட வசூல் அலுவலர் மூலமாகவோ செலுத்தலாம்.
- ❖ கடன்தாரர் கடன் தவணையை வங்கி அலுவலரால் கொண்டு வரப்படும் மைக்ரோ ஏடிஎம் இயந்திரம் வாயிலாகவும் செலுத்தலாம். அவர் செலுத்திய தொகைக்கு வங்கி அலுவலரால் உரிய ரசீது உடனடியாக வழங்கப்படும்.
- ❖ கடன்தாரருக்கு வங்கியிலிருந்து சேமிப்புக் கணக்குப் புத்தகம் ஒன்றும் வழங்கப்படும்.

12. வரம்பு உயர்வு (TOP-UP)

- ❖ கடன்தாரர் கடன் தொகையில் 30 சதவிகிதத்தை எவ்வித தவணை நிலுவையும் இல்லாமல் திருப்பிச் செலுத்தும் பட்சத்தில், அவர் அந்தக் கடனில், ஏற்கனவே வழங்கிய உச்ச வரம்பிற்குள் கடன் பெற விருப்பம் தெரிவித்தால் மேற்கொண்டு, அவருக்கு அக்கடனை வரம்பு உயர்வு (top-up) செய்யும் வசதி உள்ளது.

- ❖ அவ்வாறு வரம்பு உயர்வு செய்யும் பட்சத்தில், ஏற்கனவே உள்ள கடன் நேர் செய்யப்பட்டு, புதிதாக வழங்கப்படும்.
- ❖ வரம்பு உயர்வு செய்யப்பட்ட பின்னர், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம், வரம்பு உயர்வு செய்த நாளிலிருந்து 120 நாட்களாகவே இருக்கும்.

13. பிணையம் (Security)

- ❖ ஒவ்வொரு கடனுக்கும் ஒரு தனிநபர் பிணையம் இருக்க வேண்டும். வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு கடன்தாரர் மற்றும் பிணையதாரர் இருவரும், தான் பெற்ற கடனுக்கு கூட்டுப் பொறுப்பாளர்களாவர். இதற்காக வங்கியின் பெயரில் பிணையப் பத்திரம் வழங்கப்பட வேண்டும்.

14. அடுத்தடுத்த கடன் (Subsequent loan)

- ❖ ஒவ்வொரு கடன்தாரரும் வங்கியில் பெற்ற கடனை முறையாக வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் பட்சத்தில், அவர் அதே கிளையில் மீண்டும் கடன் பெறத் தகுதியானவராகிறார். அத்தகைய நேர்வில், கிளை மேலாளர், தனக்கு திருப்தி ஏற்படும் பட்சத்தில், மேற்கொண்டு எந்த தாமதமும் இல்லாமல், உச்சவரம்பிற்கு உட்பட்டு அடுத்த நாளே கடன் வழங்கலாம்.

15. பெற வேண்டிய ஆவணங்கள் (Documents to be obtained)

- ❖ ஒவ்வொரு கடன்தாரரும் வங்கியில் கடன் பெறும்பொழுது கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அ. கடன்தாரர் மற்றும் பிணையதாரரின் ஆதார் அட்டை நகல்

ஆ. கடன்தாரர் மற்றும் பிணையதாரரின் குடும்ப அட்டை நகல். (Smart Card)

இ. கடன்தாரரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

ஈ. கடன்தாரரின் நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகல்

(இருப்பின்).

உ. கடன்தாரர் வியாபாரம் செய்யும் இடத்திற்கான ஆதாரம்.

ஊ. பிணையதாரரின் முகவரிச் சான்று நகல்.

16. கடன் வழங்கும் அதிகாரம் (Sanctioning Authority)

- ❖ வங்கியின் கிளை மேலாளர் கடன்தாரரிடமிருந்து தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு கடன் வழங்க வேண்டும். தலைமையக கிளையில் முதன்மை மேலாளர் / மேலாளர் / உதவி மேலாளர் ஆகியோர் கடன்தாரரிடமிருந்து தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு கடன் வழங்க வேண்டும்.

17. அறிக்கை சமர்ப்பித்தல் (Reporting)

- ❖ கிளை மேலாளர்கள் ஒவ்வொரு மாதமும் தாங்கள் வழங்கிய கடன்களின் எண்ணிக்கை, அசல் தொகை பெறப்பட்டது, வர வேண்டியது மற்றும் நிலுவையில் உள்ளது போன்ற விவரங்களை தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும்.

முகமது நசிமுத்தின்
கூடுதல் தலைமைச் செயலாளர்

// உண்மை நகல் //

நசிமுத்தின்
பிரிவு அலுவலர்
23/10/21
21.10.21.